

ஏழை மக்களின்
வாழ்வா[பொருளா]தாரப் பிரச்சனைகள்
மீளும் வழிமுறைகள்!
(சிறப்பு வெளியீடு)

முனைவர் செள. புஷ்பராஜ்

துறைத்தலைவர்-பொருள் அளவீட்டியல் துறை (Econometrics)
காமராசர் பல்கலைக்கழகம்-மதுரை



வெளியீடு:

தமிழ்நாடு உளவியல் சங்கம்

தொடர்புக்கு: 94884 94881

இணையதள முகவரி: www.tnpsya.org

முனைவர். க. பாலமுருகன்,
தலைவர்,
தமிழ்நாடு உளவியல் சங்கம்.


நன்றியுரை!

வணக்கம்,

மக்களின் மன நலம் என்பது உடல் மற்றும் சமூக ஆரோக்கியத்தை சார்ந்தது மட்டுமன்று இதில் பொருளாதாரத்தின் பங்கும் இன்றியமையாதது. இந்த கருத்தை நினைவில் கொண்டு நமது தமிழ்நாடு உளவியல் சங்கம் இன்றைய ஊரடங்கில் பொருளாதார அழுத்தத்தினால் மன அழுத்தத்திற்கு உட்பட்டுள்ள சிறு, குறு வியாபாரிகள், தொழிலாளர்கள், மற்றும் ஏழைமக்கள் என பலரும் எவ்வாறு இந்த பொருளாதார சிக்கலில் இருந்து எளிய முறையில் மீண்டு வந்து மன ஆரோக்கியத்தோடு மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதற்கான வழிமுறைகளை இந்த சிறப்பு இதழின் மூலம் வெளியிடுகிறோம். நம்முடைய வேண்டுகோளை ஏற்று மக்களின் நலன் கருதி தன்னுடைய நேரத்தையும், சிந்தனையையும் செலவழித்து பல அற்புத கருத்துக்களுடன் இந்த நூலை இயற்றிய மதுரை காமராசர் பல்கலைக்கழக பொருள் அளவீட்டியல் (Dept. of Econometrics) துறைத் தலைவர் பேராசிரியர். செள. புஷ்பராஜ் அவர்களுக்கு தமிழ்நாடு உளவியல் சங்கம் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஏழை மக்கள் வாழ்வாதாரப் பிரச்சனையிலிருந்து மீளும் வழிமுறைகள்!

- ❖ பூமிக்கோளத்தின் பெரும்பகுதியை கொரோனா என்னும் பெரும் தொற்றுநோய் பீடித்துள்ளது. இந்நோய் தொற்று உலகின் பெரும்பாலான நாடுகளில் வாழும் மக்களின் அன்றாட வாழ்வாதாரத்தையும் இயல்பு வாழ்க்கையையும் புரட்டிப் போட்டுள்ளது. இந்த அசாதாரண சூழ்நிலையில் வாழ்வை இழந்து தவிக்கும் மக்களின் உயிரை காப்பாற்றுவதும், உடல் நலத்தைப் பேணுவதையும், தன்னம்பிக்கையை மேம்படுத்துவதும் இன்றைய அரசுகள் எதிர்நோக்கியிருக்கும் மிகப்பெரிய சவாலாகும்.



- ❖ நோயிலிருந்து தன்னையும் குடும்பத்தையும் தற்காத்துக் கொள்வது, அரசின் ஊரடங்கு ஏற்படுத்தியிருக்கும் வாழ்வாதார சீரழிவிலிருந்து மீள்வது என்பன மக்களின் மனதில் நிற்கும் அடிப்படையான கேள்விகள். இத்தகைய கேள்விகளுக்கான பதில்கள் மக்கள் தெளிவு பெற்று பொருளாதார முடக்கத்திலிருந்து மீண்டெழவும், மனஉளைச்சல்களிலிருந்து விடுபடவும் சமூகஅளவில் நடைபெறும் இத்தகைய முயற்சிகளுக்கு வலுசேர்க்கவும் உதவும். சுகாதார நிறுவனங்களின் வழிகாட்டுதல்களும், அரசாங்கங்களின் நெறிமுறைகளும், மருத்துவர்களின் ஆலோசனைகளும் நோய்தொற்றின் அபாயங்களை கடந்துசெல்ல உதவுமென்றால் கொரோனா ஊரடங்கு



உருவாக்கியிருக்கும் பொருளாதார சிக்கல்கள் குறித்த தெளிவுரைகள் வாழ்வாதார சிக்கல்களை மனதிடத்துடன் எதிர்கொள்ள உதவும்.

அந்தப் பின்னணியில் இந்தக் கட்டுரை கொரொனா காலத்தின் பொருளாதாரச் சிக்கல்கள் குறித்த பல்வேறு கேள்விகளுக்கான பதில்களை அலசுகிறது. இந்த நோய்தொற்று பொருளாதாரத்தில் எந்தவிதத் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது? நோய்தொற்றிற்கும் பொருளாதாரத்திற்குமான தொடர்பு என்ன? இந்தப் பொருளாதாரத் தாக்கங்களை நாம் எவ்வாறு எதிர்கொள்ளுவது? குறிப்பாக இதன் மூலமாக ஏழை மக்கள் தங்கள் வாழ்வாதாரச் சிக்கலிலிருந்து மீள்வதெப்படி? என்பன குறித்து இந்தக் கட்டுரை விளக்குகிறது.

❖ முதலில் கொரொனா நோய்தொற்று குறித்த விவரங்களைப் பார்ப்போம். தற்போதைய கொரொனா நோய்தொற்று கோவிட் 19 அல்லது கொரொனா வைரஸ் 2019 என்ற வைரஸினால் ஏற்படுகிறது. இது ஒருவகையான காய்ச்சல் நோயாகும். இந்த நோயால் பாதித்தவர்களுக்கு காய்ச்சல், உடம்புவலி, தொண்டைவலி, தொண்டை வரட்சி, வரட்டு இருமல், இடைவிடாத தும்மல், மூச்சுத் திணறல், வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் மூலம் காணப்படும். நோய் பாதிக்கப்பட்டவர்களில் பெரும் பகுதியினர் அறிகுறிகளே இல்லாமல் இருக்கின்றனர் என்கிறது மற்றொரு புள்ளிவிவரம்.

❖ கோவிட் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் கண்கள், வாய் மற்றும் மூக்கு மூலமாகவே உடலுக்குள் சென்று நொயை உருவாக்குகிறது. இந்தத்தொற்று பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு நேரடியாகவோ அல்லது பாதிக்கப்பட்டவர் பயன்படுத்திய பொருள்களிலிருந்து அதைப்பயன்படுத்தும் மற்றவருக்கு மறைமுகமாக பரவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

- ❖ ஏறத்தாழ 215 நாடுகளில் 45 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டு 3 இலட்சம் பேர் மரணமடைந்துள்ளனர். இந்தியாவில் மட்டும் 80 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு 3 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். தமிழ் நாட்டில் 10 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு 70 பேர் இறந்துள்ளனர். உலகெங்கிலும் இரண்டுமாதங்களுக்கும் மேலாக மக்கள் ஊரடங்கினால் வீடுகளுக்குள்ளே வேலைகளுக்குச்செல்லாமல் அடைபட்டுக்கிடக்கின்றனர்.

ஆபத்தான தொற்று நோய்களும் அதன் பாதிப்புகளும் மனிதனுக்கு புதிதல்ல.

- ❖ ஆபத்தான தொற்று நோய்களும் அதன் பாதிப்புகளும் மனிதனுக்கு புதிதல்ல. ஆனால் முன் அனுபவம் ஏதும் இல்லாமல் கணப்பொழுதில் நடக்கும் விபத்தை போன்ற ஒரு புதிரான கொள்ளை நோய் தாக்குதலை நிராயுதபாணியாக எதிர்கொள்வது நமது சந்ததியினருக்கு இதுவே முதல்முறை ஆகும். நோய்தொற்றின் பரவலும் பரப்பும் வேகமும் மிகவும் அதிகமாக உள்ளது. இந்த நோய்க்கு தடுப்பு மருந்தோ, சிகிச்சை மருந்தோ இதுவரை கண்டுபிடிக்கப்படாததால், நோய் பாதிக்கப்பட்டவருக்கு என்ன சிகிச்சையளிப்பது என்பதில் இன்றுவரை குழப்பம் நீடிக்கிறது. கண்முன்னால் இறந்துகொண்டிருக்கும் நோயாளிகளை காப்பாற்றும் வழிதெரியாமல் மருத்துவர்கள் கையை பிசைந்துகொண்டு திகைத்து நிற்கின்றனர். எங்கு என்ன எவ்வளவு வசதி தேவைப்படுகிறது? எவ்வளவு பேருக்கு பாதிப்பு இருக்கிறது? எவ்வாறு நோய்தொற்றைக் கட்டுப்படுத்துவது எவ்வளவு நாள் நோய் தொற்று நீடிக்கும்? எவ்வளவு நிதி தேவைப்படுகிறது? என்பன அரசாங்களுக்கு விடைதெரியாத கேள்விகள்.

- ❖ பொது விடுமுறை, கடையடைப்பு, ஊரடங்கு போன்றவை நோய் பரவலைத் தடுக்கும் என்றாலும் அது ஏற்படுத்தும் பொருளாதார விளைவுகளும் இன்று வெளிச்சத்திற்கு வந்துகொண்டிருக்கிறது. இவை அனைத்துமே தனி மனிதர்களுக்கும், மருத்துவர்களுக்கும், ஆளுபவர்களுக்கும் முதல் அனுபவம். இதற்கு முன் இதுபோன்ற நோய்பாதிப்புகளை என்னதான் ஒருசில சினிமா படைப்புகள் தத்துருவமாக காட்சிப்படுத்தியிருந்தாலும் பாதிப்புகளை நம் கண்ணால் பார்த்திருக்கா விட்டால் நாமும் நம்பியிருக்கமாட்டோம் என்பதே உண்மை.
- ❖ இந்தநோய் பாதிப்புக்குள்ளாகாதவர்களையும் விட்டுவைக்கவில்லை என்பது மற்றுமொரு மறுக்கமுடியாத உண்மை. நோயாளிகள் தவிர நோய்பரவல்குறித்த தகவல்களை தொலைக்காட்சி செய்திகளில் காண்பவர்கள், நோயாளிகளின் அவஸ்தைகளை நேரில் பார்த்தவர்கள், நோயாளிகளுக்கு எதிரான சமூக பாகுபாடு போன்றவை நோய்பாதிக்காதவரையும் இன்னலுக்குள்ளாக்கியுள்ளது. கொரொனா குறித்த சிந்தனையே தலைவலி, படபடப்பு, சோர்வு, தூக்கமின்மை, பசியின்மை, செரிமான கோளாறு போன்ற உடல்சார்ந்த அசவுகரியங்களை உருவாக்கியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மனரீதியாக மன அழுத்தம் / உளைச்சல், எதிர்காலம் குறித்த பயம், கவலை, எரிச்சல், விரக்தி, ஏமாற்றம், பாதுகாப்பின்மை, கோபம், நம்பிக்கை இழந்த நிலை போன்றவற்றிற்கு ஆட்பட்டுள்ளதாக மற்றுமொரு செய்தி கூறுகிறது.
- ❖ மேலும் சமூக இயல்பு நிலையும் பாதிப்படைந்துள்ளது. வேலைக்குப்போவது, நண்பர்கள் உறவினர்களைச் சந்திப்பது, நோயுற்ற உறவினர்களை நலம் விசாரிப்பது, குடும்பத்தினரை மருத்துவமனை சிகிச்சைக்காக



அழைத்துச் செல்வது, மற்ற அன்றாட வழக்கங்களும் ஊரடங்கு நேரத்தில் நிறுத்தப்பட்டது. இத்தகைய சமூக செயல்பாடுகள் அன்பைப் பரிமாறுவதற்கும், கவலைகளை பகிர்வதற்கும், உறவுகளை பலப்படுத்துவதற்கும், தன்னம்பிக்கையை புதுப்பிப்பதற்கும் உதவும். மாறாக நிச்சயமற்ற வாழ்வாதார சூழலில் மனஉழச்சலுடன் குடும்பத்துடன் இருக்கும்போது ஏற்படும் உறவு முறிவுகள் பல வீடுகளில் குடும்ப வன்முறையாக வெடித்துள்ளது. நாடுமுழுவதும் சொந்த ஊர், சொந்த மாநிலம், பிறந்து நாட்டை விட்டு வேறு இடங்களில் வேலைபார்த்துவரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கெரொனா பெருந்தொற்று துரத்துகிறது. வேலையும் சம்பளமும் இல்லாமல் செலவுசெய்ய பணமும் உண்ண உணவுமின்றி வாழ்வழிதெரியாமல் சொந்த ஊருக்குச் செல்ல வசதிகளும் இல்லாமல் நாதியற்று சாலைகளிலும் இரயில் தண்டவாளங்களிலும் சாரைசாரையாக குடும்பத்துடன் செல்லுவது பரிதாபமாக உள்ளது. ஊருக்குச்செல்ல அவர்கள்



பணியமர்த்திய கம்பெனி முதலாளிகளிடமும், சேர்த்துவிட்ட காண்டிராக்டர்களிடமும், அரசாங்க அதிகாரிகளிடமும் போராடவேண்டியிருக்கிறது. இதனால் பல தொழில் நகரங்களில் சமூக அமைதியும் குலைந்துபோனது. சமூக ஒழுங்கு மற்றும் தனிமனித உரிமைகளுடன் ஊரடங்கு உள்ளிட்ட அரசின் நெறிமுறைகளை அமல்படுத்திய சட்ட ஒழுங்கு களப்பணியாளர்களுடன் பெரும் போராட்டமே நடத்தினார்கள்.

- ❖ மறுபுறம், நோய்தொற்றைத் தடுக்கக் கொண்டுவரப்பட்ட ஊரடங்கு / கடையடைப்பு போன்றவற்றால் ஆலைகளும், வேலை செய்யும் தொழிலாளிகளும் முடக்கப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக பொருளாதாரமும் முடங்கியுள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி 4.8 சதத்தில் இருந்து 1.5 சதமாக குறைந்துள்ளது. நிறுத்தப்பட்ட போக்குவரத்தால் உற்பத்திச் சங்கிலி பெரும்பாலான தொழில்களில் அறுத்தெரியப்பட்டள்ளது. மூலப்பொருள்கள் வரத்தும், உற்பத்திப் பொருட்களின் விற்பனையும் அத்தியாவசியப் பொருள்கள் தவிர அனைத்து தொழில்களுக்கும் நிறுத்தப்பட்டுள்ளன. சில அத்தியாவசியப்பொருள்களை உற்பத்தி செய்யக்கூட மூலப்பொருள்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பரவலாக தட்டுப்பாடு காரணமாக பொருள்கள் விலைஏறியது என்றும் செய்திகள் வருகின்றன. வரி வருமானம் குறைந்த சூழலில் அரசே முன்னின்று பெட்ரோல், டீசல் விலையை ஏற்றின என்பதுவும் செய்திதான். ஊரடங்கில் அடங்கிய சிறு குறும் (லேத்து பட்டறை), மற்றும் பெரும் தொழில் நிறுவனங்களின் நிதிநிலை மோசமடைந்து விட்டதாக தொழில் கூட்டமைப்பினர் தெரிவிக்கின்றனர். நாட்டில் பெரியதிலிருந்து, சிறியன வரை அனைத்து நிறுவனங்களிலும் வேலை இழப்பு, வேலை குறைப்பு, சம்பளம் நிறுத்தம், சம்பளக் குறைப்பு போன்றவை அன்றாட வாழ்வாக மாறிவிட்டது. வேலையை விட்டு அனுப்பாதீர்கள், சம்பளத்தைக் குறைக்காதீர்கள் என்று அறிவுரை கூறிய அரசே தனது தற்காலிக ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியதும், நிரந்தர ஊழியர்களுக்கான பஞ்சப்படி உள்ளிட்ட பணச் சலுகைகளை நிறுத்தி வைத்துள்ளது என்பது கவலையோடு பார்க்கப்படுகிறது.



❖ நிதிநிலை தாழ்ந்து கிடக்கும் நிச்சயமற்ற தொழில் சூழலில் வாங்கிகள் உள்ளிட்ட நிதிநிறுவனங்கள் தொழில் நிறுவனங்களுக்கு வழங்கும் இயல்பான நிதிச்சேவையை நிறுத்தி வைத்துள்ளன. பெட்டிகடை, டீக்கடை, சலூன், ஜெராக்ஸ், மொபைல் ரிப்பேர் கடைகள், பூக்கடை, ரோட்டோர் வியாபார கடைகள், பந்தல், ஆட்டோ வேலை, சுமை தூக்குவோர், வீட்டு வேலைசெய்வோர் உள்ளிட்ட சுய தொழில்கள் செய்பவர்களுடைய வாழ்வாதாரம் முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தத்தில் பொது மக்களும், தொழில் நிறுவனங்களும் தங்களின் வருமான இழப்பையும், கரையும் சேமிப்பையும், அதிகரிக்கும் கடன் சுமையையும் எதிர்நோக்கியுள்ளனர். அதோடு சேர்த்து அத்தியாவசிய பொருள்கள் தட்டுப்பாடு, விலை ஏற்றம் ஆகியவற்றினால் நாட்டில் வறுமை மேலும் அதிகரித்துள்ளது.



❖ அசாதாரணமான நேரங்களில் கை தூக்கிவிடும் நிலையில் உள்ள அரசின் நிதிநிலை வரிவருமான வீழ்ச்சி மற்றும் கொரொனாவிற்கான மருத்துவ ஏற்பாட்டு செலவுகள், ஊரடங்குக்கான சிறப்பு நிவாரணசேவை



போன்றவற்றிற்கான அதிகரித்த செலவீனங்களினால் குறிப்பாக மாநில அரசுகள் நிதிப்பாற்றாக்குறையைச் சமாளிக்க கடன்பெறப்போராடும் அவலநிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே கொரொனா அனைத்துத் தரப்பினரையும் ஒருசேரப் பாதித்துள்ளது என்பது தெளிவாகிறது.

- ❖ இந்த கொரோனாவினால் பொருளாதார நிலையில் அடித்தட்டில் இருக்கும் ஏழைகள் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். நோய்த்தொற்றை தவிர்க்க தனித்திருப்பது, விலகியிருப்பது, விட்டிற்குள்ளேயே இருப்பது போன்றவை வசதியானவர்களைவிட இந்த விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கையை மோசமாக்கியுள்ளது. ஊரடங்கை செயல்படுத்திய காலத்தில் வாழ்வாதாரத்தை தேடி வெளியே செல்லவிடாமல், வருமானத்திற்கு மாற்று ஏற்பாடு ஏதும் செய்யாமல், நிவாரணங்களும் வழங்காமல் தடுத்தது அவர்களின் வீடுகளையே வதை முகாம்களாக்கி விட்டது கொரோனா.



- ❖ கொரோனா ஊரடங்கு முடியும் வரை இவர்களின் வாழ்க்கைப்போராட்டம் அதிகரித்துக்கொண்டே செல்லும். இது தவிர அவர்களது தனிப்பட்ட குடும்பசூழலும், முன்னோக்கு இல்லாத அரசின் புதுப்புது கட்டுப்பாடுகளும் அதனால் உருவான இறுக்கமான பொருளாதார சூழலும் கொரோனாவின் தாக்கத்தின் அளவையும் மற்றும் வீச்சையும் அதிகரித்துக்கொண்டே செல்லுகிறது. ஆனால் எதெதெல்லாம் நடக்கப்போகிறது என்று நினைத்து கவலைப்படுவதைவிட அவரவர் அச்சத்திற்கான அடிப்படை காரணங்களை சிந்திப்பது தான் இந்தப்பிரச்சினையை கையாளுவதன் முதற்படி. பிரச்சினை வந்துவிட்டது அது எவ்வளவு காலம் நீடிக்கப்போகிறது என்பது தெரியாது. இந்த சூழலில் பிரச்சினையை எவ்வாறு எதிர்கொள்வது என்பதை குறித்து முடிவுசெய்வது அவசியம். அடுத்தது அவரவர் சூழ்நிலைக்கேற்ப தீர்வைநோக்கி செயலாற்றுவது என்பதை தீர்மானிக்கவேண்டும். நம் கையில்,

நமது வரம்பிற்கு உட்பட்டவைகளை நாம் மாற்ற முயற்சிக்கலாம் ஆனால் அதற்கு அப்பாற்பட்டவைகள் நம் கையில் இல்லை எனவே நாம் அவற்றை ஏற்றுக்கொள்ள பழக வேண்டும்.

❖ இப்போது நம் வரம்பிற்குட்பட்ட சிலவற்றை பார்ப்போம். நமது செயல்பாடுகள் இரண்டு முக்கிய திசைகளில் இருக்கப்போகிறது. ஒன்று கொரொனா நோய்தொற்று அதை எதிர்கொள்வது என்ற திசையிலும்.




மற்றது ஊரடங்குக்குப் பிந்தைய வாழ்வாதாரப் பிரச்சனைகளை எதிர்கொள்வது என்பதை நோக்கியும் இருக்கவேண்டும். சிகிச்சை மற்றும் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு நம்பிக்கைக்குறிய சிகிச்சை நடைமுறைக்கு வரும் வரை கொரொனா தொற்று அபாயம் தொடரத்தான் போகிறது. கொரொனா நோய்க்கு எதிரான ஒட்டுமொத்த சமூக எதிர்ப்பு சக்தி அதிகரித்தால் நோய் அபாயம் மட்டுப்படும். எனவே, தனிப்பட்ட முறையில் நாமும் நமது குடும்பத்தினரும் நோய்த்தொற்று பரவல் தடுப்பு முயற்சிகளைத் தொடர்ச்சியாக கடைபிடிக்கவேண்டும். வீடுகளுக்கு உள்ளேயும், வெளியே வேலை செய்யும் இடங்களிலும், மார்க்கெட்டுகள், மளிகைக் கடைகள், இரயில் / பஸ் போக்குவரத்து உள்ளிட்ட பொது இடங்களிலும் உலக சுகாதார நிறுவனமும் அரசும் வெளியிடும் நோய்தொற்று தவிர்ப்பு நெறிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும். உதாரணமாக, அடிக்கடி கைகழுவுது, இடது கைகளினால் வேலைசெய்ய பழகுவது, வலது கையை வைத்து முகத்தை தொடுவதை தவிர்ப்பது, பொது இடங்களில் சமூக இடைவெளிகளை கடைபிடிப்பது, நோய் தடுப்பை வலுப்படுத்தும் சிங் (துத்தநாக) மற்றும் விட்டமின் மாத்திரைகளை


உட்கொள்வது, ஒவ்வொருமுறையும் வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு வரும்போது குளிப்பது போன்றவற்றை வழக்கமாக மாற்றிக்கொள்ளவேண்டும்.

❖ இதேபோன்று பொருளாதார சவால்களை எதிர்கொள்வதிலும் ஏற்றுக்கொள்ளவேண்டியவைகளும், நாம் மாற்றிக்கொள்ள வேண்டிய வழக்கங்களும் உள்ளன. முதலில் இன்றைய பொருளாதார சூழலைப் புரிந்துகொள்ளவேண்டும். உங்கள் வார்த்தைகளில் கூறினால் இன்று இதுவரை கண்டிராத அளவுக்கு பணப்புழக்கம் குறைந்துள்ளது. பொருளாதாரத்தின் தற்போதைய நிலையை பொருளாதார நிபுணர்கள் பொருளாதார மந்தம் (Depression) என்று கூறுவார்கள். இதுபோன்றதொரு நிலையை 1930 களில் உலகு சந்தித்தது. அப்போதைய ஸ்தம்பித்த பொருளாதாரத்தில் முதலாளிகள் உற்பத்தி செய்த பொருட்களை விற்க முடியாமல் தேங்கியதால் மிகப்பெரும்பாலான தொழிற்சாலைகளை இழுத்து மூடினர். கொத்துக் கொத்தாக கோடி கோடியாக மக்கள் வேலையிழந்தனர். இந்தச் சூழல்களிலும் வேலையை தக்க வைக்க முடிந்தவர்களுக்கும் சம்பளம் ஒன்றுக்குப் பாதியாக வெட்டப்பட்டது. தொழிலாளிகளின் மீது வேலைப்பளு பல மடங்கு சுமத்தப்பட்டது.

❖ அன்றையப் பொருளாதார மந்தத்தின் சூட்சுமத்தை ஜான் மேனார்ட் கீன்ஸ் (John Maynard Keynes) என்ற இங்கிலாந்து பொருளாதார அறிஞர் கண்டறிந்து உலகுக்கு விளக்கினார். பொருளாதாரத்தில் ஒரு சமநிலை உண்டு. ஒருவரின் செலவு மற்றவருக்கு வருமானம். உதாரணத்திற்கு, அரசின் செலவு அரசாங்க ஊழியர்களுக்கு வருமானம். இதேபோன்று அரசு ஊழியர்களின் செலவு அவர் மாதாமாதம் வாங்கும் கடைக்காரருக்கு வருமானமாக



செல்லும். இந்தத் தொடர் செலவினங்கள் தொடர் வருமானங்களை பொருளாதாரத்தில் உருவாக்கும். நாட்டின் மொத்த வருமானம் இந்த மொத்த செலவுகளுக்கு சமமாக இருக்கும். நாட்டு உற்பத்தி இந்த செலவுகளுக்கு சமமாக இருந்தாக வேண்டும். அதாவது பொருளாதாரத்தில் ஒட்டு மொத்த செலவும் நாட்டின் மொத்த வருமானமும் மொத்த உற்பத்தியும் சமமாக இருக்கவேண்டும். இதுதான் பொருளாதாரச் சமநிலை என அழைக்கப்படுகிறது. பொருளாதார மந்தம் ஒரு வருடத்தில் வருவதில்லை. அதற்கான சூழல் தொடர்ச்சியான பொருளாதாரப் பின்னடைவுகளிலிருந்து உருவாகிறது. தனிப்பட்ட முறையிலோ, நிறுவனங்களிலோ பொருளாதார பின்னடைவுகள் எச்சரிக்கை உணர்வுகளையும் செலவு தவிர்ப்பு சூழலையும் சிறிது சிறிதாக உருவாக்கும். செலவு செய்வதும் முதலீட்டாளரும் எச்சரிக்கை உணர்வுகளுக்கு ஆட்படத் துவங்கும் போது செலவினங்களை தவிர்ப்பது வழக்கமாகிறது. இந்த செலவின தவிர்ப்பு பொருளாதாரத்தில் வருமானத்தையும் உற்பத்தியையும் குறையச் செய்கிறது. உற்பத்தி குறையும் பொழுது அதற்கு தேவைப்படும் உழைப்பின் அளவும் வேலைவாய்ப்பும் குறைய ஆரம்பிக்கின்றது. இந்த குறைவுகள் ஒட்டுமொத்தமாக சேர்ந்துபொருளாதார மந்தம் உருவாகிறது என கூறினார். அதன்பின் தனது ஆய்வின் மூலம் பொருளாதார மந்தத்தின் அடிப்படைக்காரணம் மக்கள் அன்றாடம் செலவு செய்யத்தயங்குவதும் முதலாளிகள் எதிர்கால மேம்பாடிற்கு முதலீடு செய்யத் தயங்குவதும் என்பதை மெய்பித்துக் காட்டினார். இவ்வாறு தனியார்கள் செலவுசெய்யத் தயங்கும்போது, இந்தத் தயக்கத்தினால் குறைந்த செலவினங்களை



அரசு தனது செலவீனத் திட்டங்களினால் சரிக்கட்டவேண்டும் என ஆலோசனை வழங்கினார். இவ்வாறு அரசு செய்யும் செலவு நேரடியாக தனியார் செலவுகளை கூட்டுவதாக இருக்கவேண்டும். அரசின் அத்தகைய செலவுகள்



மந்தகால நிவாரண உதவிகளாகவோ(பண உதவிகள்), அரசின் நேரடி முதலீடாகவோ இருக்கலாம். அரசு செலவு செய்வதற்கான நிதி ஆதாரத்தை இனம் காணுவது அடுத்த பிரச்சினை. கீனிஸிய பொருளாதார சிந்தனைகளில் பொருளாதார மந்த சூழலில் வரி வருவாய் திரட்டுவதில் உள்ள சிக்கல் உணரப்படாமலில்லை. அரசு கடன் பெறுவதன் மூலம் தனது மந்தகாலச் செலவை திட்டமிடலாம். சில ஆண்டுகளுக்குப் பின் பொருளாதாரம் பழையநிலைக்கு வந்தபின் பெறும் வரி வருவாயைக் கொண்டு தற்போதைய அரசாங்கக் கடன்கள் எதிர்கால வரிவருவாயால் சரிசெய்யலாம் என்பது கீன்ஸ் ஆலோசனையாகும். அரசு மைய வாங்கிகளிலிருந்து (இந்தியாவின் மையவங்கி ரிசர்வ் வங்கி என அழைக்கப்படுகிறது) கடன்பெறவேண்டும் என்று கூறுகிறார். இதை பற்றாக்குறை நிதியாக்கம் என்று அழைக்கின்றனர். இவ்வாறு மைய அரசிடமிருந்து கடன் பெறுவது பணப்புழக்கம் அதிகரிக்குமேயொழிய பண மதிப்பை எந்த விதத்திலும் குறைக்காது என நிரூபித்துக் காண்பித்தார். அவரது ஆலோசனைகளுக்கு இங்கிலாந்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அரசின் ஊக்கக் கொள்கைகள் (Stimulus packages)



மூலம் செயல் வடிவம் கொடுத்தன. இதன் பலனாக வீழ்ந்து கிடந்த பொருளாதாரம் மீழ்ச்சியடைந்து வரலாறு காணாத பொருளாதார ஏற்றத்தை உலகம் கண்டது. இந்தியா உள்ளிட்ட உலகின் பலநாடுகள் மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் செல்வச் செழிப்பையும் அதிகரித்தன. இதன் முக்கிய அம்சம் பொருளாதாரத்தை மீள்ச்சியடையச் செய்ய அரசின் தலையீடு(ஊக்கத்திட்டங்களை அறிவிக்கவேண்டும்) முக்கியம் என்பதும், அதற்காக அரசு வரி அல்லாத நிதி ஆதாரங்களை பயன்படுத்தவேண்டும் என்பதுதான் கீனிசிய சித்தாந்தம் ஆகும். பொருளாதார மந்தம் முடிவுக்கு வந்தபின் சந்தைபொருளாதார சிந்தாந்தம் புதிய பொருளாதாரம் உலகமயமாக்கம் என்ற பெயரில் உலகெங்கிலும் ஆட்சிசெய்கிறது. இந்த சந்தைப்பொருளாதாரச் சித்தாந்தம் மந்தகாலச்சூழலில் அரசாங்கம் (மைவவங்கியில்) கடன்பெறுவதை எதிர்க்கிறது. உலகப் பொருளாதாரத்தையும் அரசாங்கங்களையும் தன் பிடிகளில் அல்லது நிற்பந்தங்களில் வைத்திருக்கும் தனியார் வசமுள்ள சர்வதேச பெரும் நிதி நிறுவனங்கள் தங்களின் நிதி (வட்டித்தொழிலைப்) பாதிக்கும் என எண்ணுகின்றன. எனவே, அரசின் தலையீடு, நிதி திரட்டல் முயற்சிகள் இவ்வாறு அரசாங்கம் செய்வது சந்தையின் செண்டிமெண்டுகளை பாதிக்கும் எனவும் இதனால் முதலீடுகள் வரத்து குறைந்து பொருளாதாரம் பாதிக்கும் எனவும் கூறுகின்றனர். நிவாரணம் என்ற பெயரில் அரசாங்கங்கள் வரம்பின்றி செலவளித்தால் மக்கள் சோம்பேறிகளாகிவிடுவார்கள் என எச்சரிக்கின்றனர். எனவே அரசாங்கம் செலவு செய்யக் கூடாது



எனவும், சந்தைகளுக்கு வெளியே நிதி திரட்டக் கூடாது எனவும் கட்டாயப்படுத்துகின்றனர்.

- ❖ இந்தப் பின்னணியில் கடந்த மே மாதம் 3ம் தேதி PHD என்ற கூட்டமைப்பின் கூட்டத்தில் மத்திய அரசின் முதன்மைப் பொருளாதார ஆலோசகர் நிதியை வீணடிக்கமாட்டோம் என பேசினார் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். அரசின் இந்த நிலைப்பாட்டை நேரடியாக தெரிவிப்பது தவிர்க்கப்பட்டாலும் மத்திய அரசு நேரடியாக கீனிசிய சித்தாந்தங்களின் அடிப்படையிலான நிவரணங்களை அறிவிக்கத் தயங்குகிறது என்பதையும் பல மாநில அரசுகளுக்கு நிவரணத்திற்கான நிதியை வழங்குவதில் சுணக்கம் காட்டுவதும் அரசின் நிலைப்பாடு என்பது சூசகமாக விளங்குகிறது.

வாழ்வாதார சிக்கலில் இருந்து மீளும் வழிமுறைகள்.

- ❖ இந்த மந்த காலத்தில் அரசின் செலவுத் திட்டங்கள் பொருளாதாரம் இயல்புநிலைக்குத் திரும்ப மிகவும் அவசியமானது. அரசு இந்த சூழ்நிலையில், விவசாயிகளின் கடன்கள், சிறு குறு உற்பத்தியாளர்களின் தொழில் கடன்கள் ஆகியவற்றை தள்ளுபடி செய்யலாம். வேலை பார்க்கும் தொழிலாளிகளுக்கு மந்தகால நிவாரணமாக பண உதவிகளை வழங்கலாம்.
- ❖ தற்போதைய பொருளாதாரச் சூழல் ஓரளவாவது மீட்சியடைந்து சகஜநிலையை அடைய குறைந்தது ஒன்றிரண்டு ஆண்டுகள் பிடிக்கும் என எதிர்காலத்தை மிகவும் நம்பிக்கையுடன் எதிர்நோக்கும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். எனவே பொதுவாக தனிப்பட்ட முறையில் அத்தியாவசியம் தவிர்த்த தேவையற்ற வீண்செலவுகளைக் குறைக்க வேண்டும். கடன் சுமைகளை



குறைக்க வேண்டும். சில குறிப்பிட்ட தொழில்கள் மோசமாகப் பாதிக்கப்படும். உதாரணத்திற்கு, சுற்றுலா, ஹோட்டல், போக்குவரத்து, கட்டிட தொழிலும் பெருமளவு பாதிக்கப்படும். எனவே, இந்தத் துறைகளில் வேலை வாய்ப்புகள் குறைய வாய்ப்புள்ளது. இந்த தொழிலோடு சம்பந்தப்பட்டவர்கள் தாங்கள் பார்த்துவந்த வேலை தவிர புதிய வேலைகளைச் செய்ய தங்களைத்த தாங்களே நம்மைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். மற்ற தொழிலில் சம்பந்தப்பட்டவர்கள் வரும் காலத்தில் அதிக நேரம் அதிக கடினமான வேலைகளை பார்க்கவேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.

❖ கடினமான நிச்சயமற்ற சூழலில் உங்களை போன்றே தொழில் செய்பவர்கள், உங்களை ஒத்த சக நண்பர்கள், உறவுகள், தெரிந்தவர்களிடம் அனைவருக்கும் பொதுவான வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்து மனம் திறந்த பேசினால் வாழ்வாதாரப் பிரச்சினைகளை சமாளிப்பதற்கான புதிய யோசனைகள் தோன்றலாம். எந்தத்திசையில் வாய்ப்புகள் வந்தாலும் அதை பயன்படுத்திக்கொள்ள மனதை தயார்செய்துகொள்ளவேண்டும். சில சமயங்களில் வாழ்வாதாரத்திற்கு உதவிகள் பெறவாய்ப்புகள் ஏற்படும். துறை சார்ந்த வாரியம், தொழில்சார்ந்த சங்கங்கள் போன்றவற்றில் உங்களை இணைத்துக்கொள்ளுங்கள்.

❖ ஊரடங்கு தளர்த்தப்பட்டு தொழில் பழையபடி தொடங்கினாலும், இப்போதைய பொருளாதார மந்த சூழலினால் உற்பத்தி ஆர்டர்கள் குறையும் எனவே போட்டிகள் அதிகரித்து லாபஅளவு குறையும். நோய்தொற்று கட்டுப்பாடுகள் ஊரடங்குகள் நிச்சயமற்றதாக இருப்பதால் மூலப் பொருளின் வரத்து சீரற்றதாக இருக்கும். இதனால் பொருள்களை காலத்தில் முடித்துக்கொடுப்பதும் பொருளுக்கான விலைத் தொகையை பெறுவதும்

சிரமமாக இருக்கும். எனவே ஆர்டர்களைப் பெறுவதற்கு முன் இந்த சிரமங்களை கணக்கில் கொண்டே முடிவுசெய்ய வேண்டும். கடன் வாங்கி தொழில் செய்வதில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற செலவுகளை ஆராய்ந்து நீக்க வேண்டும். கொரொனா மாஸ்க்குகள், கையுறைகள், மருத்துவ உபகரணங்கள் பொன்ற பொருள்களுக்கான தேவை இருப்பதால் அந்தப்பொருள்களை உற்பத்திசெய்யும் தொழில்கள் சந்தையில் நிலைக்கும்.

❖ நிறைவாக, இன்று அரசின் முக்கியத்துவத்தையும், அரசு நிர்வாகத்தின் இன்றியமையாமையையும், பொது சுகாதாரம், அரசு மருத்துவமனை வசதிகளின் தேவைகளையும் முன்பு எப்போதையும் விட உலகெங்கிலும் மக்கள் உணர்ந்துள்ளனர். எனவே, அரசு நிறுவனங்களை பேணுவதும், அரசு சேவைகளை மேம்படுத்துவதும் மக்களின் நலனை முன்னெடுத்திச் செல்லும் என்பதை காலம் மெய்பித்துள்ளது.

❖ தேர்தல் சமயத்தில் ஓட்டுக்கு பணம் கொடுத்தவர்கள் கஷ்ட காலத்தில் நிவாரணம் கொடுக்க மனமின்றி இருப்பதன் பொருளை ஆழமாகச் சிந்திக்கவேண்டும். எல்லாம் சரியாக செயல்படுகிறது என்பது போன்ற மேலோட்டமான ஆசுவாச வார்த்தைகளோ, பிரச்சினைகளை நேரடியாக விவாதிக்காமல் புதிய பிரச்சினைகளைக் கிளப்பி விட்டு திசை திருப்புவதோ, சுய பெருமைகளை பேசுவதோ, வெற்றுச் சடங்குகளோ, மக்களின் பொருளாதார இன்னல்களை துடைத்து விடாது என்பதை கொரொனா காலத்தில் பார்க்கிறோம். மக்களின் பிரச்சினைகளை அறிவது, பிரச்சினைகளுக்கான தீர்வுகளை ஆராய்வது, காலத்தில் தீர்வுகளுக்கு செயல் வடிவம் கொடுக்க களத்தில் இறங்குவது மிக முக்கியம் ஆகும். ஒரு நல்ல அரசு இவை அனைத்தையும் செய்யும். நமது வாழ்வாதாரத்தை நாம் மீட்டெடுக்க

துணைநிற்கும். இந்தச் சிந்தனைகளோடு கொரோனாவில் நாம் பெற்ற படிப்பினைகளின் அடிப்படையில் நாம் வருங்காலத்தில் செயல்பட்டால். நாம் நமது நிகழ்கால இடர்களிலிருந்து மீண்டெழலாம் என்ற நம்பிக்கையுடன் முன்செல்வோம்.

நல்ல நண்பனை ஆபத்தில் அறி!

நல்ல ஆட்சியாளனை அழிவுகாலத்தில் அறி!

சே குவீரா

